

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காகப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுக்கான பொழிப்பாக்கிய முக்கிமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1979 இன் 45 ஆம் இலக்க தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன அதிகாரச் சட்டம், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிறுவனத்தின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காகப்பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் காட்டும் வகையில் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கெண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பென்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவனத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவனம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பென்றாகும்.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, நிருவாக தொடர்புபட்ட தரப்பினர்களினால் வகிக்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காள்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது

கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவிலும் மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது நிறுவனத்தின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க நிறுவனம் செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைதிறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடனான இணக்கமின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 06 இன் 09 ஆம் பந்தியின் பிரகாரம் 2025 சனவரி 03 ஆந் திகதி பெற்றுக் கொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்பின் பிரகாரம் நிறுவனத்தினால் செலுத்தப்பட்ட ரூபா 10,467,365 ஆன தொகை 2024 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்களில் சீர் செய்யப்பட்டிருக்கவில்லை.	இந்த மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பான வழக்கிற்குரிய தீர்ப்பு 2025 சனவரி 03 ஆந் திகதி பெறப்பட்டதுடன் இது தொடர்பாக நிதியேற்பாடு பெற்றுக் கொடுக்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சீராக்கல் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். கணக்கு அறிக்கையில் குறிப்பொன்றாக மேற்படி தீர்ப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீராக்கல் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு, குறைப்பாடுகள் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டு குறைப்பாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் நிதிக் கூற்றுக்கள் பிரகாரம் எழுதுபொருள் இறுதி	2024.12.31 இல் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த ரூபா 651,713	ஆண்டிற்குரிய அனைத்து செலவுகளும்

இருப்பின் பெறுமதி ரூபா 578,000 தொகையாக இருந்த போதிலும் பொருள் மெய்மையாய்வு அறிக்கைகளின் பிரகாரம் ரூபா 651,713 தொகை ஆகியமையினால் நிதிக் கூற்றுக்களில் எழுதுபொருள் பெறுமதி ரூபா 73,713 குறைவாகவும், நலன்புரி உருப்படிகள் நிதிக் கூற்றுக்களில் ரூபா 753,000 ஆக இருந்த போதிலும் பொருள் மெய்மையாய்வு அறிக்கைகளின் பிரகாரம் ரூபா 144,918 என வெளிப்படுத்தப்பட்டமையினால் இறுதி கணக்கில் அவ் உருப்படி ரூபா 608,082 அதிகமாகவும் காண்பிக்கப்பட்டிருந்தது.

தொகையான எழுதுபொருள் பெறுமதி இருப்பு கணக்கு அறிக்கையில் 578,094 தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரூபா 73,619 தொகையான இறுதி இருப்பை குறைவாக குறிப்பிடப்பட்டமையின் காரணத்தினால் இலாபத்தில் ஏற்பட்ட தாக்கத்தினை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

வருடாந்தம் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

(ஆ) நிறுவனத்தினால் பெருந்தோட்ட துறை தொடர்பான கல்வி பாடநெறிகள், பயிற்சி வேலைத்திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காக செலுத்தப்பட்டிருந்த ரூபா 4,506,771 தொகையான பெறுமதி சேர் வரி உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத போதிலும் நிதிக் கூற்றுக்களில் பெற வேண்டிய மீதியாக காண்பிக்கப்பட்டிருந்தது.

நிறுவனத்தின் வற் வரி பொறுப்பு வரம்பு 2020 இல் அதிகரிக்கப்பட்டமையினால், நிறுவனத்தின் வற் பதிவு 2020 இல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2024.01.01 ஆம் திகதி மீண்டும் வற் வரி பொறுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதால், வரி வரம்பு ரூபா 60 மில்லியன் வரை குறைக்கப்பட்டதால், எதிர் வரும் ஆண்டுகளில் வற் வரி செலுத்த நேரிடும் போது இந்த மேலதிக கொள்வனவு மீது செலுத்தப்பட்ட மேலதிக வற் வரி ஈடு செய்வதற்கான சாத்தியம் நிறுவனத்திற்கு காணப்படுகின்றது.

பெறுவனவு நிச்சயமற்ற பெறுமதிகள் பெற வேண்டிய தொகையாக காண்பிக்கப்படக் கூடாது

(இ) 2024 திசம்பர் 31 இல் மீதிகள் இனங்காணப்பட்டு தேவையான சீராக்கல்கள் மேற்கொள்ளப்படாது கூட்டுத்தொகை ரூபா 1,771,925 ஆன செலவு மீதி நடைமுறை சொத்துக்களிலிருந்து குறைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டமையினால் அத்திகதியில் உள்ளவாறு நடைமுறை சொத்துக்கள் அப் பெறுமதியினால் குறைந்திருந்தது.

மாணவர்களினால் நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் செலவு வைக்கப்பட்டு அதற்குரிய குறிப்பு அல்லது வேறு எந்த ஆவணமும் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிராமையின் காரணத்தினால் இந்த இனங்காணப்படாத மீதிகள் உருவாகியுள்ளது. எனவே இந்த இனங்காணப்படாத மீதி கடன் பட்டோரிடமிருந்து பெறப்பட்ட தொகை என்பதனால் கடன்பட்டோர் மீதியிலிருந்து குறைக்கப்பட்டு கணக்குகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இனங்காணப்படாத செலவு மீதி நடைமுறை சொத்துக்களின் பெறுமதியில் ஈடு செய்யப்படக் கூடாது.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முகாமைத்துவ தீர்மானங்கள் முதலியவற்றுடனான இணக்கமின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க அரசாங்க தொழில் முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.6 பிரிவின் பிரகாரம் கணக்கு ஆண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக் கூற்றுக்கள் மற்றும் வரைவு ஆண்டு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2024 ஆம் ஆண்டிற்குரிய கணக்குகள் கணக்காய்விற்கு 2025 ஏப்ரல் 23 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்வரும் ஆண்டுகளில் தாமதத்தினை தவிர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 1,315,000 ஆன மிகையாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 400,000 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 915,000 அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. கடந்த ஆண்டிற்கு இணையாக மீளாய்வாண்டின் திறைச்சேரி மீண்டெழும் மற்றும் மூலதன பெறுவனவுகள், ஈட்டப்பட்ட பயிற்சி வருமானம், விடுதி வசதிகளினால் முறையே ரூபா 11,606,000, ரூபா 5,560,000, ரூபா 4,079,263 மற்றும் ரூபா 23,991,528 அதிகரித்தமை இந்த அதிகரிப்பிற்கு காரணங்களாக இருந்தன.

2.2 முக்கிய வருமானம் மற்றும் செலவு விடயங்களின் போக்குப்பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்கள், முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டு பின்வருமாறு காட்டப்படுகின்றது.

விடயம்	2024 ஆம் ஆண்டு ரூபா	2023 ஆம் ஆண்டு ரூபா	முரண்கள் ரூபா	முரண்கள் சதவீதமாக
வருமானம்				
திறைச்சேரி மீண்டெழும் பெறுவனவு	81,000,000	69,394,000	11,606,000	17
திறைச்சேரி மூலதனப் பெறுவனவு	24,160,000	18,600,000	5,560,000	30
ஈட்டப்பட்ட பயிற்சி வருமானம்	71,519,000	67,439,737	4,079,263	6
விடுதி வசதிகள் வாடகை	55,526,000	31,534,472	23,991,528	76
வட்டி வருமானம்	1,029,000	4,920,085	(3,891,085)	(79)
ஏனைய வருமானம்	844,000	2,082,000	(1,238,000)	(59)
செலவுகள்				
சம்பளம் வேதனம் மற்றும் ஊழியர் நலன்கள்	66,720,000	52,410,266	14,309,734	27
வழங்கல்கள்	13,311,000	10,734,865	2,576,135	24
பயிற்சி செலவினங்கள்	43,680,000	43,375,000	305,000	1
ஏனைய செலவினங்கள்	1,535,000	1,501,000	34,000	2
பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு	17,641,000	10,380,087	7,260,913	70
தொடர்பாடல் மற்றும் பயன்பாட்டுச் செலவினங்கள்	22,390,000	19,818,051	2,571,949	13

வசதிகள் வாடகை செலவினங்கள்	19,502,000	15,946,300	3,555,700	22
பகவந்தலாவ பிரதேச நிலையச் செலவினங்கள்	1,243,000	909,762	333,238	37
பெறுமானத் தேய்வு	46,741,000	38,495,519	8,245,481	21

2.3 விகிதப் பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் நடைமுறை மற்றும் விரைவுச் சொத்து விகிதங்கள் முறையே 1.18:1 மற்றும் 1.02:1 ஆக காணப்பட்டதுடன் கடந்த ஆண்டில் அந்த விகிதங்கள் முறையே 1.46:1 மற்றும் 1.07:1 ஆக காணப்பட்டது. கடந்த ஆண்டின் நடைமுறை சொத்துக்களுக்கு இணையாக இந்த ஆண்டின் நடைமுறை சொத்துக்கள் 23 சதவீதத்தினால் அதிகரித்துள்ள போதிலும், நடைமுறை பொறுப்புக்கள் கடந்த ஆண்டிற்கு இணையாக 52 சதவீதத்தினால் அதிகரித்தமை நடைமுறை விகிதம் வீழ்ச்சியடைதற்கு காரணமாகவிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்றின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டை விட சுமார் 40.1 மில்லியன், அதாவது 21 சதவீதத்தினால் அதிகரித்திருந்தாலும் மீளாய்வாண்டின் செலவு கடந்த ஆண்டிற்கு இணையாக ரூபா 39.1 மில்லியனினால், அதாவது 20 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. அவ்வாறே அரசாங்கத்திடமிருந்து பெறப்படுகின்ற மானியம் இன்றி அவர்களினால் ஈட்டப்பட்டுள்ள வருமானம் ரூபா 127 மில்லியன் காணப்பட்ட போதிலும் நிறுவனத்தின் சம்பளம் மற்றும் ஊதியம், நுகர்வுப் பொருட்கள் வழங்கல் கிரயம், பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவு மற்றும் தொடர்பாடல் மற்றும் பயன்பாட்டுக் கிரயம் போன்றன உள்ளடக்கப்பட்ட ஒட்டுமொத்த கிரயம் ரூபா 233 மில்லியனாக காணப்பட்டது. அதன் பிரகாரம் நிறுவனத்திற்கு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற அரச நிதி உதவி இன்றி, சுயநிதி ஊடாக நிறுவனத்தை பேணிச் செல்லுதல் குறித்து போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.	நிறுவனத்தின் சட்டத்தின் பிரகாரம் நிறுவனம் பேணிச் செல்லப்படுவதற்கு போதுமான நிதியேற்பாடு திறைசேரியினால் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நிறுவனத்தினால் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதன் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனம் பட்டங்களை வழங்கும் நிறுவனமாக மேம்படுத்தும் நோக்குடன் ஒரு செயற்திட்டம் செயல்படுத்தப்பட்டதுடன் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த சில ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பாடநெறிகளுக்காக UGC அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு கோரப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சட்டத்தினை திருத்துமாறு UGC இனால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் திருத்தமானது தாமதித்தமையினால் மேல் நடவடிக்கைகள் தாமதிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் இந்த நிறுவனம் பல்கலைக்கழகமொன்றுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதுடன் அதற்கான குழுவொன்றும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மேற்கூறிய தேவையை பூர்த்தி செய்ய முடியுமென நாங்கள் நம்புகிறோம்.	நிறுவனம் பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கும் நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட வேண்டியதுடன் சுய நிதியிடல் தொடர்பாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
(ஆ) தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம் மற்றும்	மாணவர்கள் படிப்பை விலகுவதற்கான முக்கிய	விட்டு மாணவர்கள் பட்டப்படிப்பை விட்டு

தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இடையே 2022 மார்ச் 23 ஆம் திகதி ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பட்டப்படிப்பிற்கு முதலாம் குழுவினரை தவிர்த்து வேறு எந்த குழுவினரும் மீளாய்வாண்டு இறுதி வரையிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பட்டப்படிப்பு மாணவர்களில் சாதாரண பட்டப்படிப்பிற்காக ரூபா 499,000 உம் விசேட பட்டப்படிப்பிற்காக ரூபா 655,000 உம் அறவிடப்படுகின்ற இந்த பட்டப்படிப்பு பாடநெறி ஆரம்பத்தில் 60 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கணக்காய்வு திகதியாகையில் 13 மாணவர்கள் பாடநெறியினை விட்டுச் சென்றிருந்தமையினால் அது மாணவர் எண்ணிக்கையில் 47 வரை 22 சதவீதத்தினால் குறைந்திருந்தது.

அவர்களின் நிதி பற்றாக்குறை ஆவதுடன் அவர்கள் இந்த பாடநெறிக்காக வங்கிக் கடன் வசதியைப் பெற்று பாடநெறி கட்டணத்தை செலுத்தும் எதிர்பார்ப்புடன் பதிவு செய்திருந்த போதிலும் அப்போது நாட்டில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக அவர்களால் நிதியுதவி பெற முடியவில்லை. மேலும், இந்த 13 மாணவர்களில் சிலர் நிதியுதவி பெற்றுக் கொண்டு மீண்டும் பாடநெறியில் இணைவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

விலகுவதற்கான காரணங்களை கண்டறிந்து நிதிப் பற்றாக்குறை காரணமாக இருக்குமெனில் மாணவர்கள் வங்கிக் கடன் வசதியினை பெறுவதற்கு நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடி தேவையான வழிமுறைகள் உருவாக்க வேண்டும்.

(இ) தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற பட்டப்படிப்பிற்கான மாணவர் கையேட்டின் 5 ஆம் இலக்க மதிப்பீட்டிற்கான அளவுகோலின் கீழ் 5.1 பிரகாரம் இறுதித் தவணை தேர்வில் முகம் கொடுப்பதற்கு ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தொடர்ச்சியான மதிப்பீட்டில் (Continuous Assessments) குறைந்தபட்சம் 30 புள்ளிகளை பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு தொடர்ச்சியான மதிப்பீட்டில் 30 புள்ளிகள் பெறாத விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படுகின்ற இந்த பட்டப்படிப்பில் பரீட்சைகளுக்கான தரப்படுத்தப்பட்ட விடயங்கள் மாற்றுவதற்கு தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறப்பட்டதாக அவதானிக்கப்படவில்லை.

மாணவர் கையேட்டின் பிரகாரம் தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்குரிய மதிப்பெண்கள் பரீட்சைக்கு முன்னர் பெறப்பட வேண்டிய போதிலும் பல விரிவுரையாளர்கள் வெளி வளவாளர்கள் ஆவதுடன், இந்த பட்டப்படிப்பின் தரத்தை பேணுவதற்காக பெருந்தோட்ட துறையில் ஆழ்ந்த அறிவைக் கொண்ட நிபுணர்கள் மட்டுமே விரிவுரைகளுக்காக பெற்றுக் கொள்ளப்படுகின்றதுடன் அக் காரணத்தினால் தொடர்ச்சியான மதிப்பீடு புள்ளிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலைமை முகாமைத்துவத்தினால் அவதானிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்த நிலைமையை சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எவ்வாறெனினும் இறுதி பரீட்சை முடிவுகளுக்காக இந்த தொடர்ச்சியான மதிப்பீட்டு மதிப்பெண்களான 30 புள்ளிகளும் கணக்கிடப்பட்டுள்ளது என குறிப்பிடுகின்றோம்.

மாணவர் கையேட்டின் மதிப்பீடு அளவுகோல்கள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிதுடன் ஏதும் மாற்றங்கள் மேற்கொள்வதெனில் உரிய அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

(ஈ) தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின்

அவர்களின் தீர்மானிப்பதற்கு

இறுதி முன்னர்

முடிவுகள் அந்த

பட்டப்படிப்பின் தரத்தினை

மாணவர் கையேட்டின்
அளவுகோல்களின் பிரகாரம்
பட்டப்படிப்பிற்கான பரீட்சைக்குத்
தோற்றுவதற்கு மதிப்பீடு
அறிக்கைகள் பெற்றுக் கொடுப்பது
கட்டாயமாக இருந்த போதிலும்,
நான்கு விண்ணப்பதாரர்களினால்
எந்தவொரு மதிப்பீடு
அறிக்கைகளும் பெற்றுக்
கொடுக்காத போதிலும் கல்வி
பிரிவினால்
விண்ணப்பதாரர்களுக்கு
பரீட்சைக்கு தோற்றுவதற்கு
பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

தொடர்ச்சியான மதிப்பீடு பூர்த்தி
செய்யப்பட்ட வேண்டியதுடன் அவ்வாறு
பூர்த்தி செய்யாத மாணவர்கள் பரீட்சையில்
தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவர்.

பாதுகாப்பதற்காக
தொடர்புடைய
மதிப்பீடு
அளவுகோல்கள்
மாற்றப்படக்
கூடாது.

(உ) கணக்காய்வுத் திகதியின் போது
தேசிய பெருந்தோட்ட
முகாமைத்துவ நிறுவனம் மற்றும்
தொழிற்கல்வி தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தின்
ஒருங்கிணைந்த பாடநெறியின்
நான்கு தவணைகள்
முடிவடைந்துள்ள நிலையில்
ஒருங்கிணைந்த முகாமைத்துவ
குழு நான்கு தவணைகளில் இரு
முறைகள் மட்டுமே
கூடியிருந்தது. இதனால்
பட்டப்படிப்பு தொடர்பான
முகாமைத்துவ நடவடிக்கைகள்
வினைத்திறனாக
மேற்கொள்ளப்படுகின்றமை
பிரச்சினைக்குரியது என
அவதானிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த முகாமைத்துவ குழு
கூட்டங்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு
மற்றும் அதிகாரம் தொழிற்கல்வி மற்றும்
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினதாகும்
எனினும் ஒரு சில முறையான
கூட்டங்களே நடத்தப்பட்டுள்ளன.
கூட்டங்களை நடத்துமாறு கோரிக்கைகள்
விடுக்கப்பட்ட போதிலும் பல்வேறு
காரணங்களால் அவர்களின் இணக்கம்
பெற்றுக் கொள்வதற்கு முடியாது போனது.
ஆயினும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த
சந்தர்ப்பங்களில் முறையான கூட்டங்கள்
நடத்தப்படாவிடினும் பட்டப்படிப்பின் தரத்தை
தொடர்ந்து பேணிக் காப்பதற்கு
வழிக்காட்டிகள் மற்றும் இணக்கங்கள்
தொடர்புடைய ஒருங்கிணைந்த
முகாமைத்துவ குழுவுடன் கலந்துரையாடி
தொடர்புடைய நிறுவனத் தலைவர்களுடன்
ஆலோசித்து
நடைமுறைப்படுத்தப்பட்டமையினால்
பட்டப்படிப்பின் தரத்திற்கு அது எந்தத்
தடையையும் ஏற்படுத்தவில்லை என
குறிப்பிடப்படுகின்றதுடன் முறையான
ஒருங்கிணைந்த முகாமைத்துவ குழு
கூட்டங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 7
ஆம் பிரிவிற்கு அமைவாக நடத்தப்பட
வேண்டுமென தொடர்ந்தும் தொழிற்கல்வி
தொழிநுட்ப பல்கலைக்கழக
உத்தியோகத்தர்களுக்கு
நினைவுட்டப்படுகின்றதுடன் தற்போது இந்த
நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது.

குழுக் கூட்டங்கள்
நடத்தப்பட்ட
பட்டப்படிப்பின்
தரத்தினை பேணிக்
காப்பதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படல்
வேண்டும்.

(ஊ) நடைமுறை பொறுப்பின் கீழ் ரூபா
1,777,749 தொகையான கடன்
கொடுநர் மீதி 2 ஆண்டுகளுக்கு
மேற்பட்ட காலமாக
நிறுவனத்தினால் கொடுப்பனவு
செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

செலுத்தப்பட வேண்டிய கடன்கொடுநர்
மீதியாக குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதிகள்
அவர்களின் கோரிக்கைகள்
கிடைக்கப்பெற்ற பின்னர் சந்தர்ப்ப
குழ்நிலைகளுக்கு ஏற்ப
செலுத்தப்படுமெனவும் அவ்வாறு
செலுத்தப்படாத மீதிகள் கட்டுபாட்டு

கடன்
கொடுநர்களின்
சரியான தன்மை
உறுதி செய்யப்பட்ட
பின்னர்
கொடுப்பனவு
மேற்கொள்ளப்படல்

சபையின்	அங்கீகாரத்தின்	கீழ்	வேண்டும்.
கடன்கொடுநர்		மீதிகளிலிருந்து	
பதிவழிக்கப்பட்டு		வருமானமாக	
கணக்கிடப்படுவதற்கு		நடவடிக்கை	
எடுக்கப்படும்.			

(எ) நிறுவனத்தின் நூலகத்தில்	வாசகர்களின்	கோரிக்கையின்	புத்தகங்கள்
மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்	அடிப்படையில் இந்த	புத்தகங்கள்	விற்பதற்கான
போது விற்பனைக்காக 2002	விற்கப்படுகின்றதுடன் சிறிய	தோட்ட	சாத்தியக்கூறு
மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில்	உரிமையாளர்களின்	நிகழ்ச்சிகளுக்காக	தொடர்பாக
அச்சிடப்பட்ட ரூபா 810,325	தேயிலை பறித்தல், இறப்பர்	பால்	அறியாது
பெறுமதியான 5,811	வெட்டுதல் போன்ற	சிறியளவில்	அச்சிடப்பட்ட
கையேடுகளில் 2024 ஆம்	கையேடுகளை இலவசமாக	விநியோகிக்க	புத்தகங்கள்
ஆண்டில் 03 புத்தகங்கள் மட்டும்	ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த	வினைத்திறனான	பணியொன்றிற்கு
விற்கப்பட்டுள்ளதுடன் 125	கையேடுகளை எதிர்காலத்தில் சிறிய	பணியொன்றிற்கு	பயன்படுத்துவதற்கு
புத்தகங்கள் இலவசமாக	தோட்ட நிகழ்ச்சித் திட்டங்களின் போது	பயன்படுத்துவதற்கு	நடவடிக்கை
விநியோகிக்கப்பட்டிருந்தன. 2024	அவர்களுக்கு இலவசமாக	நடவடிக்கை	எடுக்கப்படல்
திசெம்பர் 31 இல் ரூபா 799,650	விநியோகிப்பதற்கு தேவையான	எடுக்கப்படல்	வேண்டும்.
பெறுமதியான 5,683	நடவடிக்கைகள் தற்போது	வேண்டும்.	
விற்பனைக்குரிய புத்தகங்கள்	செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்டுப்பாட்டு		
நூலகத்தில்	சபையின் அங்கீகாரமும் தற்போது		
களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.	பெறப்பட்டுள்ளது.		

3.2 மனிதவள முகாமைத்துவம் கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் முன்றாம் நிலையில் 18 பதவிகளில் 5 உம், இரண்டாம் நிலையில் 13 பதவிகளும் வெற்றிடங்களாக காணப்பட்டன. மேலும் இரண்டாம் நிலையில் 2 பதவிகளுக்கும், முதன்மை நிலையில் 5 பதவிகளுக்கும் ஒப்பந்த ரீதியில் ஆட்சேர்க்கப்பட்டிருந்தது.

ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேவையான பதவிகள் நிரப்பப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம் கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

நிறுவனத்தினால் 2024 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட செயல் நடவடிக்கைத் திட்டம் மற்றும் பெறுகைத் திட்டத்தின் பிரகாரம் நூலக புத்தகங்கள் மற்றும் தகவல் மூலங்கள் கொள்வனவு செய்வதற்காக ரூபா 500,000 ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டினுள் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை.

நிறுவனத்தினால் ரூபா 500,000 பெறுமதியான புத்தகங்கள் மற்றும் தகவல் மூலங்கள் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்ததுடன் அத் தொகையில் ரூபா 156,000 தொகையான மூலங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே 2023 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 276,319 பெறுமதியான புத்தகங்களுக்கான கொடுப்பனவுகள் 2024 ஆம் ஆண்டின் இந்த நிதியேற்பாடு பயன்படுத்தப்பட்டு செலுத்தப்பட்டுள்ளது.

செயல் நடவடிக்கைத் திட்டத்தின் மற்றும் பெறுகைத் திட்டத்தின் நோக்கங்கள் அடைந்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.